

மக்கள் ஒதுவாடிவு

மக்கள் மறுவாழ்வு

சந்தா வீபரம்

தனிப்பிரதி 75 காசுகள்
வருடசந்தா ரூபா 10-00

விபரங்களுக்கு :
மக்கள் மறுவாழ்வு
சென்னை-600 094.

மலர் : 31

சீத்திரை - ஏப்ரல் 1985

[இதழ் : 7

குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளில்

தாயகம் திரும்பியோருக்கு 10 சதவீத ஒதுக்கீடு

‘குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் தாயகம் திரும்பியோர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த சலுகையைனைத் தாயகம் திரும்பியோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’

இவ்வாறு குடிப் பெயர்ந்தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் தாயகம் திரும்பியோர்களைக் கேட்டுக்கொள்கிறது.

சிறிமாவோ—சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தாயகம் திரும்பியோர் தங்களுக்கு அளிக்கப்படும் வீட்டுக்கடனுவதியைக் கொண்டு இந்த ஒதுக்கீட்டில் வீடுகள் பெறலாம். வீட்டுக் கடனுவதி பெற தகுதியில்லாதவர்களும் சொந்த பணத்தைக் கொண்டு இந்த ஒதுக்கீட்டில் வீடுகள் வாங்கலாம்.

தாயகம் திரும்பியோர் பலர், தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் சென்னையிலும், பிற பகுதியிலும் பல்வேறுபட்ட தொழிற்நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளார்கள். இவர்கள் சுயமாக வீட்டுக்கடன் பெறுவதிலும், வீடு கட்டுவதற்கான மனைகள் வாங்குவதிலும் சிரமங்களை அனுபவித்து வருகி

றார்கள். கூட்டுறவாக வாடகை கொடுத்தும் வாடகை வீடுகளில் வாழ முடியாத நிலை. இதனால் இவர்கள் சென்ற தொழில்களில் நிலைப்பதும் வேலை வாய்ப்பு பெற்று வாழும் இடங்களில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையிலும் இருக்கிறார்கள். வங்கித் திட்டத்தின் கீழ் வேலை பெறுவோர் மட்டுமல்ல இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் அனைவருமே இந்த சிரமங்களை அனுபவித்து வருவது அறிந்ததே.

வீட்டுக்கடன் பெறுவதிலும், மனைகள் வாங்குவதிலும் தாயகம் திரும்பியோர் பட்டி சிரமங்களை உணர்ந்து தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக தாயகம் திரும்பியோருக்கு குடிசை மாற்று வாரியம் கட்டும் வீடுகளில் பத்து சதவிகிதம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

சென்னை ராணி அண்ணா நகரிலுள்ள வீடுகள் வழங்கப்பட்டபோது குழுக்களில் தாயகம் திரும்பியோருக்கு வீடுகள் கிடைத்தது. ஆயினும் மறு

வாழ்வுத் திட்டத்தின்கீழ் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வீட்டுக்கடன் இவர்களுக்கு கிடைக்காததால் ஆனதால், குழுக்கல் மூலம் பெற்ற குடிசை மாற்று வாரிய வீட்டுக்குச் செலுத்த வேண்டிய லைசென்ஸ் (முன்) தொகையையும், அதனால் தொடர்ந்து செலுத்த வேண்டிய வாடகையை இவர்களால் செலுத்த முடியவில்லை.

இது தொடர்பாக தாயகம் திரும்பியோர் மக்கள் உரிமை இயக்கம், குடிபெயர்ந்தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் நடவடிக்கை எடுத்ததோடு, குடிசை மாற்று வாரிய வீடுகளில் தாயகம் திரும்பியோருக்கும் கிடைக்க ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் சம்

(11-ம் பக்கம் பார்க்க)

வங்கி இயக்குனராக மீண்டும் தெரிவு



களே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

9-4-85 அன்று நடைபெற்ற வங்கியின் பிரதிநிதித்துவப் பேரவை இயக்குனர் தேர்தலில் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் இவர் சேவையின் மூலம் வங்கி பெற்ற வளர்ச்சி, மாற்றம், மற்றும் தாயகம் திரும்பியோர் அடைந்த பயன், அவர்கள் முகம் கொடுத்த பிரச்சனைக்கு தீர்வு கண்டவிதம் குறித்து வங்கி டெலிகேட் யூனியன் ஆய்வு செய்து, தொடர்ந்து இவர் சேவையை கருத்தில் கொண்டு இவரையே மீண்டும் தெரிவு செய்வது என்று தீர்மானித்ததன் பேரில் போட்டியின்றி மீண்டும் இயக்குனராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் தாயகம் திரும்பியோர் சார்பு இயக்குனராக மீண்டும் திரு. எம். ஆர். லிங்கம், பி.இ., எம்.ஐ. எ., அவர்

மக்கள் மறுவாழ்வு

மலர் : 3] சித்திரை-ஏப்ரல் '85 [இதழ் : 7

இராமேஸ்வரம் - தலை மன்னார் கப்பல் சேவை

இராமேஸ்வரம் - தலை மன்னார் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த அடிப்படையில் இந்நாட்டுக்கு திரும்ப வேண்டிய இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் வர முடியாது தவிக்கின்றனர்.

அலை அலையாக அகதிகள் இங்கு வந்துக் கொண்டு வருவதாலும் அடக்கு முறையாலும், இனவெறியாலும் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் இங்கு வரமுடியாதே இருக்கிறார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் இந்தியா திரும்ப கடவுச்சீட்டுக் பெற்றவர்களும் இராணுவம், குண்டர்களால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறார்கள். இது மட்டுமல்ல; பலர் வேலையும் இழந்து வறுமையில் வாடும் நிலையில் இருக்கிறார்கள். இந்தியா திரும்ப கடவுச்சீட்டுப் பெற்று தேதியும் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் 3 மாதங்கள் மட்டுமே மலை தோட்டங்களில் வேலை செய்ய முடியும். பின்னர் தோட்டநிர்வாகம் வேலை நிறுத்திவிடும், இது போல இந்தியா வருவதற்கு தேதி குறிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு பின்னர் வேலை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

இந்தியா வரவேண்டுமென்றால் மேற்படி கப்பல் போக்குவரத்து நடைபெறவேண்டும். சென்ற ஆண்டு அக்டோபரில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவழி தமிழர்கள் தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது - வேலையிழந்து பஞ்சம் பட்டினியில் வாடுகின்றனர்.

நான்கு புறமும் சிங்கள மக்களால் சூழப்பட்ட இம் மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்கிறார்கள். தப்பித்து கடலோரம் பகுதிக்கும் இவர்களால் வரமுடியாது? அங்கே சிங்கள இராணுவமும், 'குண்டர் அணியும்' சூழ்ந்திருக்கிறது.

ஒப்பந்தப்படி இந்தியா திரும்ப இருக்கும் மக்களை காக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆகவே இவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேற்படி கப்பல் சேவையை அரசு ஆரம்பிக்க வேண்டும்.

பர்மாத் தமிழர் காலனிகளில் :

பல ஆண்டுகள் ஆகியும் வீடுகள் கட்டி முடியவில்லை

சென்னை வியாசர்பாடியிலுள்ள பக்தவத்சலம் காலனி, கஸ்தூரிபா காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் பர்மாவி லிருந்து வந்த தமிழ்க் குடும்பங்கள் 3000க்கு மேல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் சுமார் 1000 குடும்பங்களுக்கான வீடுகள் இன்னும் பூர்த்தியாகாமலே இருக்கின்றன.

பூர்த்தியாகாமல் இருப்பதற்கு காரணம் அப்பகுதியில் வாழும் சிலர் நீதிமன்றம் சென்று 'ஸ்டே ஆடர்' பெற்றதே ஆகும். இவர்கள் ஏற்கனவே வேறு பகுதியில் மனைகள் வாங்கி வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியவர்களாம். மேற்படி வீடுகள் கட்டுவதற்காக இவர்களை இந்த இடங்களை விட்டு வெளியேற உத்திரவிடப்பட்டிருக்கிறார்கள். இதை

எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றம் சென்று 'ஸ்டே ஆடர்' பெற்றுள்ளார்கள். இதனால் அப்பகுதி ஒதுக்கப் பட்டவர்கள் தங்கள் வீடுகளை கட்டிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

1964 பர்மாவிலிருந்து தமிழ் மக்கள் வந்தபோது இந்த பகுதியில் பலர் குடிநேற்றப்பட்டார்கள். 1965யில் இந்த பகுதியில் இவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவானது. 20 ஆண்டுகளாகியும் இந்த வீடுகளை இன்னும் கட்ட முடியவில்லை. உயர்நீதிமன்றம் சென்று 'ஸ்டே ஆடர்' பெற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருந்தும் இதற்கு இன்னும் எந்த முடிவும் இல்லாது இருக்கிறது. 0

வாசகர்கள் எழுதுகிறார்கள்

அன்புடையீர்.

எனக்கு மக்கள் மறுவாழ்வு பத்திரிகையை வாசிப்பது ரொம்பவும் விருப்பம். அதில் தமிழர் [தாயகம் திரும்பியோர்]களின் நிலைகளை படம்போட்டு காட்டுவது போல் தெள்ளத் தெளிவாக விளங்க வைக்கின்றீர்கள். இந்தச் சேவை ஓர் மகத்தான சேவை எனலாம். இதன் மூலம் பலரும் பெரும்பயன் அடைய வாய்ப்புண்டு. ஏமாற்றுக்காரர்களிடமிருந்து தப்பித்தன் பேலையை சுலபமாக முடித்துக்கொள்ள வழிகாட்டியாக விளங்கும் "மக்கள் மறுவாழ்வுக்கு" இலங்கையிலிருந்து வந்த ஒவ்வொரு அகதியும் நன்றிக்கடன் கூற கடமைப்பட்டுள்ளார்கள்.

நாம் வாழும் பாரத புண்ணிய பூமியில் இருந்துச் சென்று இன்னொரு நாட்டை செழிப்பாக்கி

உடலைமட்டும் சிரமப்பட்டு கொண்டு வரும் தமிழரின் கதைகளைக் கேட்கும்போது, கண்களில் நீர் பெருக்கெடுத்து விடுகிறது. பதிலுக்கு சிங்களவர்களின் மேல் ஏற்படுகின்ற கோபமோ எப்படி கூறுவது என்றே புரியவில்லை.

இங்கிருந்து ஆர்ப்பாட்டமோ, குரலோ கொடுப்பதால் என்பதையம்? மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் நன்றி ஒருநாளும் விடிவு ஏற்படாது. பதிலுக்கு தமிழர் இலங்கையில் யாரும் இல்லாமல் அனைவரும் தாயகமோ, அல்லது இராணுவத்தினரால் கொலை செய்தோ முடித்துவிடும் காலம் நெருங்கிவிட்டது.

ஆர். கே. வேணி

சோனன்கிரி கர்னாடகம்

மூடப்பட்ட அரசு பண்ணைக் கழகம் :

**'நிலம் வழங்கப்பட்டதா ?
தா.தி. தொழிலாளர் அதிர்ச்சி!**

மூடப்பட்ட அரசுப் பண்ணைக் கழகத்தில் வேலை செய்த தொழிலாளர் சிலர்தமது குடும்ப அட்டை தீக்கிரையானதால், தமது பிள்ளைகளின் கல்வி வசதிக்காகவும், இதர உதவிகள் பெறவும் டீப்ளிகேட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்தனர். இது தொடர்பாக மறுவாழ்வு இயக்குனர் எழுதியிருந்த கடிதம் ஒன்றில் அவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி தொழிலாளர் எத்தனையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியும் இதுவரை இப்பிரச்சனைத் தீரவில்லை.

ஆயினும் மறுவாழ்வு இயக்குனர் எழுதியுள்ள கடிதமொன்றில் மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பது இத்தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது தொடர்பாக மறுவாழ்வு இயக்குனர் மற்றும் தாயகம் திரும்பியோர் வங்கி நிர்வாக இயக்குனருக்கு எழுதியுள்ளனர்.

பண்ணை மூடப்பட்டதால், தொழில்வாய்ப்பில்லாது அவதியுறும் 338 குடும்பங்களுக்கு கொடுக்க இருக்கும் அல்லது கொடுத்ததாக சொல்லப்படும் நிலத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.

தாயகம் திரும்பிய மக்களுக்காகவே மறுவாழ்வு அளிக்க ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பண்ணைக் கழகம் 1982யில் மூடப்பட்டது. மூடப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் அதில் வேலையில்லாமீந்த

தாயகம் திரும்பியத் தொழிலாளர்களின் பிரச்சனை இன்னும் தீரவில்லை.

1974யில் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணைக் கழகம் நெய் வேலி, காஞ்சிபுரம், திருவாரூர் கரம்பக்குடி ஆகிய இடங்களில் பண்ணைகளைத் திறந்து நிர்வகித்து வந்தது.

இப்பண்ணைகளில் தாயகம் திரும்பியத் தொழிலாளர்கள் 1582 பேர் (791 குடும்பங்கள்) வேலை செய்து வந்தார்கள் பண்ணைக் கழகம் மூடப்பட்டதால் வேலை இழந்த இவர்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ. 5,000/- நஷ்ட சுட்டுத்தொகை வழங்கப்பட்டது

நெய்வேலிப் பண்ணைத் தொழிலாளர்களுக்கு 3 ஏக்கர் நிலம் வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆயினும் இதுவரை எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை.

சட்ட உதவியை நாடுகிறார்!

மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் மறுக்கப்பட்டதால் தாயகம் திரும்பிய ஒருவர் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை கழகத்திற்கு மனு கொடுத்துள்ளார்.

நாமக்கல் குப்புச்சிப் பாளையம் ஒழுகூர்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் இலங்கையிலிருந்து 81-ல் தாயகம் திரும்பியவர். இவர் இலங்கையிலேயே திருமணமானவர். இலங்கையில் இவரது மனைவிக்கு கடவுச் சீட்டுக் கிடைப்பதில் கால தாமதமான

தால் இவர் தனிநபராகவே கருதப்பட்டு, இவருக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் வீட்டுக் கடனுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆயினும் இவர் திருமணமானவர் என்பதை உரிய அத்தாட்சியுடன் சுட்டிக் காட்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவருக்கு வீட்டுக் கடன் வழங்க மறுத்து விட்டனர்.

ஆயினும் இதே அதிகாரிகளால் தனி நபராக வந்தவர்களுக்கும், வீட்டுக் கடனுக்கு பரிந்துரை செய்யப்படாதவர்களுக்கும் வீட்டுக் கடன் வழங்கி இருப்பதாக சுட்டிக் காட்டி இருப்பதோடு, அவர்களது பெயர், ஊர், வீட்டுக் கடன் பெற்ற கோப்பு எண் அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களுக்கு வழங்கப்படும் போது தனக்கு ஏன் மறுக்கப்பட்ட வேண்டும்? என்று, இதை எந்த வழியிலும் பெற்றுக் கொள்ள உரிய வசதியில்லாததால் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகத்தை நாடியுள்ளார்.

பரிந்துரைத் வேலை வழங்குக!

எஸ். திருப்பதி என்பவர் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா திரும்பியவர். கண்டியிலுள்ள துணைத் தூதுவரகம் இவர் படிப்பு, அனுபவங்களை ஆராய்ந்து எழுத்தர் வேலை வழங்க சிபார்சு செய்தது. இவர் மண்டபத்திற்கு வந்து 3 மாத காலமாக காத்திருந்தார். மூன்று மாதத்திற்கு பின் இந்த வேலை இல்லை என்று கூலி வேலைக்குச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறார். இவர் மறுக்கவே இவருக்கு வழங்கப்பட்ட பங்கீட்டு அரிசி, பராமரிப்புத் தொகை ஆகியவைகளை நிறுத்தி விட்டார்கள்.

இவர் பல அதிகாரிகளுக்கு மனுப்போட்டு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

8-10-84 அன்று சிபார்சு செய்த வேலையைக் கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்தார். இவருடன் 7 பேர் (ஊர்தி ஓட்டுனர் வேலை சிபார்சு செய்யப்பட்டவர்கள்)

அதன்பின் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அவர்கள் சிபார்சு செய்யப்பட்ட வேலையே தருவதாக கோரியதன் பேரின் நிறுத்தப்பட்ட உணவுப்படி பங்கீட்டு அரிசி முதலானவற்றை வழங்கத் தொடங்கினர். மற்ற 7 பேரும் ஓட்டுனர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். இவரையில் லொன்றுக்குச் செல்லக் கூறினர். அவர் மறுத்ததால் மீண்டும் அவருக்கு வழங்க வேண்டிய உணவுப்படி, பங்கீட்டு அரிசி அனைத்தையும் நிறுத்தி விட்டனர்.

மண்டப முகாமில் இவர் வந்து ஒன்றரை வருடத்தில் நாலரை மாதமே, மேற்படி சலுகைகளைப் பெற்றார். இதனால் இவர் ஓராண்டு வந்ததை யெல்லாம் விற்று இன்று பசி பட்டினியால் குடும்பத்தோடு வாடும் இவருக்கு சிபார்சு செய்த வேலை வழங்க வேண்டுமென கோருகின்றனர்.

கர்னாடக ரம்பர் தோட்டத்தில் வேலை நிறுத்தப்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் மட்டுமே பணி செய்யும் ரம்பர் தோட்டங்களின் (கர்நாடகா பாரஸ்ட் பிளான்டேசன் கார்ப்பரேசன் லிமிடெட்) தொழிலாளர்கள் உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த 20-2-84 அன்று தமது எட்டு கோரிக்கைகளை கர்நாடகா இன்டஸ்ட்ரியல் ஸ்டாப் யூனியன் மேற்படி காப்பரேசன் நிர்வாகத்திடம் முன்வைத்து 7-3-84 அன்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை ஏற்று, சில கோரிக்கைகளுக்கு சில குறிப்பிட்ட காலக் கெடுவில் தீர்த்த

[4-ம் பக்கம் பார்க்க]

“நல்ல சலுகைகளுடன் கூடிய வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடியும்!” வங்கிப் பேரவை கூட்டத்தில் நிர்வாக இயக்குனர்

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் வளர்ச்சி வங்கியின் உலகு பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் மற்றும் தாயகம் திரும்பியோர் சார்பு இயக்குநர் தேர்தல் 9-4-85 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை உடலண்டிஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வங்கியின் தலைவர் திரு என் பத்மநாபன் இ.ஆ.ப. அவர்கள் கலைமை தாங்கினார்.

அவரது தலைமைப் பேச்சைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் திரு ஏ. எம். சுந்தர் ராஜ் இ.ஆ.ப. அவர்கள் தமது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

மேலும் வங்கியின் வளர்ச்சி, வேலைத்திட்டம், தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு வளிப்பு குறித்து விரிவாக தெரிவித்தார்.

“தமிழக அரசு மற்றும் மாநில அரசின் நிதி நிறுவனங்களின் உதவியையும் ஒத்துழைப்பையும், வங்கி பெற இடைவிடாது தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இதன் மூலம் பெரிய, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தாயகம் திரும்பியோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரலாம். இந்த நிறுவனங்களில் தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு அதிக சம்பளமும், போனஸ், பிராவிடண்ட் பண்ட், மருத்துவவசதி, இலவச வீட்டு வசதி போன்ற சலுகைகளும் கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, “தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தையும் (TIC) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தையும் (SIP COT) தாங்கள் நிதியுதவி செய்யும் பெரிய மற்றும் நடுத்தர நிறு

வனங்களில் வங்கியும் பங்கு கொள்ள ஒத்துழைக்குமாறு தமிழக அரசு, தொழில் துறையின் ஆணையர் மற்றும் செயலாளர் இந்நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளார். எனவே, நல்ல சலுகைகளுடன் கூடிய வேலைகளை தாயகம் திரும்பியோருக்கு இனிமேல் பெற்றுத்தர இயலும் என வங்கி நம்புகிறது.” என்று தெரிவித்தார்.

மேலும், வங்கியின் வளர்ச்சி, வேலைத் திட்டம், தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு வளிப்பு குறித்து விரிவாக தெரிவித்தார்.

வங்கி சார்பாளர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்தார்கள். கடந்த காலங்களில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், வேலைவாய்ப்பு பெற்ற பல தாயகம் திரும்பியோர் முகம் கொடுத்துவரும் பல பிரச்சனைகள், கடன் பெற்று வேலை வாய்ப்பு வழங்கியுள்ள பல நிறுவனங்கள், வேலை பெற்ற தாயகம் திரும்பியோர்களை நடத்தும் விதம் குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

டெலிகேட் யூனியன் கூட்டத்தில் தீர்மானம்

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி டெலிகேட்ஸ் யூனியன் டெலிகேட்டுகள் கூட்டம் 8-4-85 திங்கட்கிழமை அன்று மண்ணாடித் தெருவில் தலைவர் திரு அ. வி. உதயனன் தலைமையில் நடைபெற்றது.

9-4-85 நடைபெறும் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி உலகு பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் மற்றும் அகதிகள் சார்பு இயக்குநர் தேர்தல் குறித்து மேற்படி கூட்டத்

தில் டெலிகேட்டுகளால் ஆய்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

9-4-85ல் நடைபெறவிருக்கும் வங்கியின் அகதிகள் சார்பு இயக்குநர் தேர்தல் மீண்டும் வேட்பாளராக நிற்க முன்வந்து டெலிகேட்ஸ் யூனியன் ஆதரவைக் கோரிய திரு எம். ஆர். விங்கம், பி.சு., அவர்களின் கோரிக்கையை ஏற்று அவரையே வேட்பாளராக நிறுத்தவும் அவரின் வெற்றிக்கு உழைக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரு. எம். ஆர். விங்கம் அவர்கள் இயக்குநர் தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் பணியாக “ரிபாட்ரியேட்டல் கோ - ஆப்ரேடிவ் சர்வீஸ் பேங்க்” என்ற அமைப்பை மூன்று மாத காலத்திற்குள் உருவாக்கி செயலுக்குக் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுநாள் வரை தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி டெலிகேட்ஸ் யூனியன் என்ற யெயரில் இயங்கி வந்த அமைப்பை இன்று (8-4-85) முதல் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பங்குதாரர்கள் சங்கம் என்று பெயர்மாற்றம் செய்து செயல்படுவதென்றும் மேற்படி சங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவியாக இப்பொழுது உள்ள டெலிகேட்டுகளிலிருந்தே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர்-செயலாளர் - பொருளாளர் என்ற பொறுப்புகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கியின் நிர்வாக

இயக்குனராக இருந்து சிறப்பான பணிகளை ஆற்றி வரும் திரு ஏ.எம். சுந்தரராஜ் இ.ஆ.ப. அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யாமல் - தாயகம் திரும்பியோர் நலன் கருதி அவரை மேற்படி பொறுப்பிலேயே தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு நீடிக்கச் செய்ய வேண்டுமென டெலிகேட்டுகள் சார்பில் இயக்குநர் குழுவைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பங்குதாரர்கள் சங்கம் அமையவிருப்பதற்கு தகுந்த சட்ட விதிகளை உருவாக்க தலைவர் - செயலாளர் உள்ளிட்ட குழுவில் திருவாளர்கள் பி. ஏ. ஞானம், மா. கிருஷ்ணன், வி. முத்துச்சாமி, ஏ.சின்னப்பன், எம். கே. வலம்புரி, எஸ். ஆறுமுகம், டி.எஸ்.ராஜகுமார் ஆகிய 7 பேர்களைக்கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டது.

[3-ம் பக்கத் தொடர்ச்சி]

துக்கொடுப்பதாக கூறுவதை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டது மேற்படி தொழிற்சங்கம்.

ஆனால் அவைகள் எதையுமே நடைமுறையில் கடைபிடிக்காத காரணத்தினால் துணை தொழிலாளர் ஆணையர் [மங்கனார்] முன்னிலையில் பலமுறை பேச்சு வார்த்தை நடந்தும் தீர்மானம் எந்தவகையிலும் ஒத்துவரவில்லை என்று கடந்த 15-1-85 அன்று பேச்சு வார்த்தை முறிந்தது துணை தொழிலாளர் ஆணையர் தனது தீர்ப்பில் நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பில்லாத காரணத்தினால் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என்று தீர்ப்பளித்து விட்டது.

இதைத் தொடர்ந்து மேற்படி தொழிற்சங்கம் கடந்த 22-2-85ல் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளது. இரம்பர் தோட்டத்தில் வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டது. இருந்தும் நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

கர்நாடக இன்டஸ்ட்ரியல் ஸ்டாப் யூனியன் தமது 34

[11 ம் பக்கம் பார்க்க]

வியல்

- வண்ணச்சிறகு -

ரிச்சயமற்றுப் போயின
நம் இரவுகள்.

அன்பே!
படுக்கைக்கு போகுமுன்
இறுதி அர்த்தங்களுடன்
பார்த்துக் கொள்வோம்!

குழந்தைகளின் கன்னங்களில்
அழுத்தமான உன் உதடுகளை
ஒரு முறை பதித்துவை.
அப்புறமாய்,
நம் உறவுகளை
ஒரு முறை நினைத்துக் கொள்வோம்!

இறுதியாக
மாறி, மாறி
நம் கண்ணீர்த்துளிகளை
நாமே துடைத்துக் கொள்வோம்!

இந்த இரவில்
நாம் எரியாதிருந்தால்
விடியலில்,
பனி முத்துக்கள் தாங்கும்
தேயிலைத் தளிர்களில்
விரல்கள் பதிப்போம்!

ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும்!



1965- இந்த ஆண்டை
உலக இளைஞர்கள் ஆண்டாக
அனைத்து நாடுகள் மன்றம்
பிரகடனப்படுத்தியுள்ளது.

பங்கேற்றல், வளர்ச்சி,
அமைதி இவையே இதன்
குறிக்கோலாகும்.

இலட்சிய நோக்கோடு எல்லாப்
பணிகளிலும், கடமைகளிலும்
ஒருமித்து பங்கேற்பது; எல்லா
வளர்ச்சிக்கும் துணையாக
நிற்பது; உலக நாடுகளின்-
இனங்களின் - சமூகத்தின்
அமைதிக்கும் பாடுபடுவதுமே
இதன் நோக்கமாகும்.

இந்த குறிக்கோளையும்
நோக்கங்களையும் தாயகம்
திரும்பியோர்- அதிதிகள் மத்தியில்
யிலுள்ள இளைஞர்கள் பின்பற்ற
வேண்டும்.

பிறந்த மண்ணை விட்டு
வாழ்வைத் தேடி வந்து, வாழ்வுக்காக-
இம்மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தங்க உறைவிடம், உணவுக்கு
ஒரு வேலை, உடுப்பதற்கு ஆடை
என்று அடிப்படைத் தேவைக்காக
எதிர்நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உறைவிடம் தேடுவதிலும்
உணவுக்கும் தேவைக்கும் வருமானம்
தேடுவதிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய நாடு, புதிய குழந்தை,
புதிய அனுபவங்கள்- தட்டுத் தடுமாறி
தங்களுக்கென ஒரு புதிய
வாழ்வை அமைக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் எத்தனையோ ஏமாற்றங்கள்!
இழப்புகள்! சிலரை நம்பி
ஏமாந்துப் போகிறார்கள். பலர்
இவர்களை ஏமாற்றியும் விடுகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்கு
உரிய வழிகாட்டி வேண்டும்.
இவர்கள் இந்த நாட்டைப்
பற்றி தெரிந்துக் கொள்ளவும்-
தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப
வாழும் பழகிக் கொள்ளவும்-
உரிய வாழ்க்கையை அமைத்துக்
கொள்ளவும்- இந்த நாட்டு மக்களோடு
மக்களாக தங்களை மாற்றிக்
கொள்ளவும்- தங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சியையும் அமைதியையும்
ஏற்படுத்திக் கொள்ளவும்
இவர்களுக்கு ஊன்றுகோலும்
தூண்டுகோலும் தேவை.

இந்த ஊன்றுகோலும், தூண்டுகோலும்
இளைஞர்களாக இருக்கலாம்.
அதுவும் இந்த சமூகத்தில்-
இவர்கள் மத்தியிலே வாழ்கிறவர்களாக
இருக்கலாம்.

இவர்கள் மத்தியில் எத்தனையோ
இளைஞர்கள் படித்தவர்களாக,
பல அனுபவங்கள் பெற்றவர்களாக
இருக்கிறார்கள்; நல்ல உத்தியோகம்
பெற்று அல்லது வேறு தொழில் துறையில்
இறங்கி முன்னேறி இருக்கிறார்கள்.
இவர்கள் நல்லவர்களும்
வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் ஏதிலிகளாக- எல்லாம்
துறந்து இந்த நாட்டுக்கு வந்து
துன்பமும் துயரமும் உறும்
மக்களுக்கு வழிகாட்டவும்-
உதவவும் முன்வர வேண்டும்.

அவர்களின் எல்லா விடங்களிலும்
'பங்கேற்று' அவர்களது சமூக
பொருளாதார, கல்வி முதலிய
அனைத்து 'வளர்ச்சி'க்கும்
துணைப்பறிந்து, அவர்களது
வாழ்வில் 'அமைதியும் மகிழ்ச்சியும்
பொங்கப் பாடுபடவேண்டும்.

அங்காங்கே வாடும் மக்கள்
மத்தியில் அமைப்புகள்- சங்கங்கள்-
மன்றங்கள் அமைத்து இப்பணியினைத்
தொடர்ந்து 'உலக இளைஞர் ஆண்டு'க்கு
ஒரு அர்த்தத்தை ஊட்ட வேண்டும்.

-தேனி

அலை அலையாக

“சிறுகொடிந்ததோ? கழுகு வென்றதோ?
சிதறி ஓடி வந்தாயோ?
கேட்பும் நெஞ்சமே ஆறவில்லையோ?
பதறி வாடி நெரந்தாயோ?
அள்ளையின் நாடும் மன்னவர் வீடும்
அடிமையாவது நீதியோ?
ஆற்றுவாரில்லை; தேற்றுவாரில்லை
அலைவதே எங்கள் ஜாதியோ?

—[கண்ணதாசன்]

குமுறும் தெஞ்சங்களாய்
நிறந்த நாட்டைப் பிரிந்து அக
திகளாக நாடோடிகளைப்
பால அபயம் தேடி தமிழகம்
நோக்கி இலங்கையிலிருந்து
தமிழ் மக்கள் வந்து கொண்டி
ருக்கிறார்கள்.

அலைமோதும் கடலே குறுக்
கிட்டாலும் சிங்கள பேரின
வாதத்தின் அடக்கு முறைக்
கும் இராணுவத்தின் சிங்கள
குண்டர்களின் கொடுமைக்கும்
தப்பினால் போதுமென்று
அலை அலையாக வந்துக்
கொண்டிருக்கிறார்கள்.

1964-74 இலங்கை டெல்லி
ஒப்பந்தத்தால் இலங்கை
யின் மலையகத் தமிழர்கள்
(இந்தியத் தமிழர்கள்) பிரிந்த
அந்த மண்ணில் பல தலை

முறைவாழ்ந்தும் வாழ முடியாத
வர்களாக—உரிமைகள் மறுக்
கப்பட்டு தாயகம் திரும்பும் மக்
ளாக-அகதிகளாகவந்த தொடங்
கினிட்டனர். இதுவரை இவர்க
ள் சுமார் நான்கு லட்சம் பேர்
வருகை தர இருக்கிறார்கள்.

இராமேஸ்வரம்— தலைமன்
ளார் படகு சேவை நிறுத்தப்
பட்டிருப்பதால் இவர்கள் வரு
வது தடைப்பட்டு நிற்கிறது.

ஒப்பந்த அடிப்படையில்
அல்லாமல் சிறிலங்கா அரசின்
இன ஒடுக்கல் கொள்கையிலும்
ராணுவ நடவடிக்கையிலும்
அல்லல் பட்டு, அவதூறு
அஞ்சி நடுங்கியும் பெருந்
தொகையாகவும் வந்து கொண்டி
ருக்கிறார்கள்.

1972யில் சிறிலங்கா அரசு

மேற்கொண்ட ‘தரப்படுத்தல்’
கொள்கையில் பாதிக்கப்பட்ட
தமிழ் மாணவர்கள் தமிழக
பாடசாலை—கல்யாணி-பல்கலை
கழகங்களில் சேரவரத் தொடங்
கினார்கள். இந்த வகையில்
15000—20000 இடைப்பட்ட
வர்கள் இங்கு வந்துள்ளவர்
கள்

1977யில் ஐக்கிய தேசிய
கட்சி இலங்கையில் ஆட்சி
யைப் பிடித்த வெற்றியைத்
தொடர்ந்து ராணுவமும், சிங்
கள குண்டர்களும் நடத்திய
கொலை, கொள்ளை, தீவைப்பி
லும் உயிர் உடமைகளை
பலர் இழந்தார்கள்; இதை
தொடர்ந்து சுமார் 10,000பேர்
அகதிகளாக தமிழகம் வந்து
சேர்ந்தார்கள்.

1979யில் பயங்கரவாத
தடைச்சட்டம் மூலம், உரி
மைக்காக போராடிய தமிழ்
இளைஞர்கள், அவர்களோடு
தொடர்பு கொண்டிருந்த பேரா
சிரியர்கள், டாக்டர்கள், வக்
கீல்கள் என்று புத்தி ஜீவிகள்
மற்றும் மதக்குருமர்கள் கூட
திட்டமிட்டு வேட்டையாடப்
பட்டபோது, பாக்கு நீரிணை
யைக் கடந்த போது 10,000-
15,000க்கும் இடைப்பட்ட

இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு
அகதிகளாக வந்து சேர்ந்தார்
கள்.


1983-‘சுட்டெரித்த குலை
7 நாட்கள்’ சம்பவம் நடந்தது.
இதில் ராணுவமும், குண்டர்
களும் சேர்ந்து அப்பாவி
தமிழ் மக்கள் மீது கொடுமை
யான இனவெறி-இனகொலை
களை நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள
இராணுவ வீரர்கள் 18 பேரை
சுழப் போராளிகள் சுட்டுக்
கொன்றதைத் தொடர்ந்து
சிறையில் வைக்கப்பட்டிருந்த
விடுதலைப் போராட்ட கைதி
களை, சிறையை உடைத்து
குண்டர்கள் கொடுமையாக
வதைத்துக் கொன்றனர்.

என்று மில்லாத வகையில்,
மலையகத்தில் துவரெலியா பது
ளை போன்ற பிரதான நகர்கள்
தீப்பற்றி எரியத் தொடங்கி
யது. தமிழ் கடைகள், தொழிற்



ராமேஸ்வரத்தில் அகதிகள்



மண்ட

நிலையங்கள், குண்டர்கள்,
போலீஸாரால் சூறையாடப்பட்
டன. தீவைத்துக் கொளுத்
தப்பட்டன. பலர் கொன்று
குவிக்கப்பட்டார்கள். அப்பா
வித் தோட்டத் தொழிலாளர்
களும் தாக்கப்பட்டார்கள்.
அவர்களது லயக் குடியிருப்பு
கள் தீக்கிரையாகப்பட்டன.
தோட்டங்களிலிருந்து அடித்து
விரட்டப்பட்டார்கள்.


திப்
செய்த
மான
னியா
ஆகிய
யேற்ற
மாநி
டர்ந்த
குதிக
நூற்ற
சிறு

வெளியும் அகநீர்


தலைநகர் பட்டினமான கொழும்பு நகரமும் விட்டுவைக்கப்படவில்லை, தமிழ் மக்களுடைய வியாபார-தொழில்நிலையங்கள், வீடுகள் வாகனங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டன; பலர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடுமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள், அகதிகளானார்கள். அத்தருணத்தில் சுமார் 10,000 பேர் அகதிகளாக வந்தார்கள். அந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30,000-40,000 பேரளவில் அகதிகளாக தமிழகத்தின் தஞ்சைப் புகுந்தார்கள் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.

1984/85 யில் சிங்கள சிநீலங்கா அரசு இஸ்ரேலிய 'மொசாத்'தை அழைத்தது. அது பாலஸ்தீன மேற்கு கரையில் தான் எடுத்த நடவடிக்கை போல, இலங்கையின் வடக்கு உடற்கரை பிரதேசத்தை அமை



பள்ளி கட்டிடமொன்றில் அகதிகள்



மண்டப முகாமில் அகதிகள்

திப் பிரதேசமாக பிரகடனம் செய்ததோடு, தமிழ் பிரதேசமான திருக்கோணமலை, வவுனியா மன்னார், முல்லைதீவு ஆகிய பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்க தீர்மானித்துள்ளது. இதைத் தொடர்ந்து உயிருக்கு அஞ்சி இப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு படகுகளில் கடலைக்

கடந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். 1985 பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 8,000-10,000 இடைப்பட்டவர்கள் தமிழகத்தில்-முகாம்களில் தஞ்சைப் புகுந்தார்கள். ஆக 80,000-85,000 க்கிடைப்பட்டவர்கள் அகதிகளாக இங்கு வந்துள்ளார்கள்.

பின்-சிநீலங்கா அரசு முழு அளவில் ஒரு யுத்தத்தை நடத்தும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து- சில வாரங்களில்- அகதிகள் வருகை 100,000 யைத் தாண்டி விட்டது.

இன்றைக்கு இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இந்த தமிழ் அகதிகள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சனையாகும்.

இவர்களது பிரச்சனை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதோடு, இவர்களது பிரச்சனை நிரந்தரமாக தீரும் வரை இவர்களது அன்றாட பிரச்சனை- அத்தியாவசியப் பிரச்சனை- உயிர்காக்கும் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.

இது அவசியமும், அரசாங்க மாகத் தீர்க்கப்பட்டனைய பிரச்சனையாகும்.

இந்த அவசரமும் அவசியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை உணர்ந்து இவர்கள் மத்தில் அரசுமாதிரி மல்லாது சேவையாற்ற பல தன்

னார்வக் குழுக்களும் முன்வந்து செயல்பட்டு வருகின்றன.

அகதிகளுக்கு தேவையான உணவு உடை, பாத்திரப்பண்டங்களை மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.

அகதிகள் குழந்தைகள் கல்வி பயிலவதற்கான வசதிகளையும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன; அகதிகளான பல அனாதை பிள்ளை பலர் அனாதை இல்லங்களில் செத்துக் கொண்டுள்ளனர். மற்றும் குடிசைத் தொழில், தையல் பயிற்சி போன்ற பயிற்சி நிலையங்களையும் ஏற்படுத்தி உதவி வருகின்றன.

ராமகிருஷ்ணாமிஷன், மைத்திரி, தென்னிந்திய திருச்சபை முதலாக பல அமைப்புகள் தீக்கற்று நிற்கும் இந்த அகதிகளுக்கு அரிய சேவையாற்றி வருகின்றன.

படங்கள் : தமிழ் தகவல் நிலையம்.

இலங்கையின் தேசிய இனச் சிக்கலும் மலையக மக்களும்

[3]

மலையகத் தமிழ் மக்கள் தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்ட சமூக உருவாக்கமா?

மலையகத் தமிழ் மக்களை தேசிய இனம் 'இல்லை' என்று கூறுபவர்கள், அம் மக்களுக்கு என ஒரு பொதுக் கலாச்சாரம் இல்லை என்ற கருத்தை முன் வைக்கின்றனர். இப்படியான கருத்தை முன்வைப்பவர்கள் எந்தவித விளக்கத்தையும் கொடுப்பதில்லை. நாமும் இவர்கள் தனித்துவமான இனம்தான் என்று வாதிடுவதற்காக கருத்துக்களை மெட்டையாக முன் வைப்பது தவறு. ஆகவே கலாச்சாரம் குறித்த ஒரு பொது விளக்கத்திற்கு வருவது அவசியமாகின்றது. இதற்காக நாம் முதலில் சில கேள்விகளை எழுப்புவதும், பதில் காணுவதும் தேவையாகின்றது.

ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்திற்கு எது அடிப்படையோ அந்த அடிப்படையான அக்குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சாரத்தையும் தீர்மானிக்கின்றது. முன் அத்தியாயத்தில் நாம் விளக்கியவாறு மலையகத் தமிழ்மக்களின் சமூக உருவாக்கத்திற்கு அடித்தளமாக விளங்குவது காலநிய தோட்டப் பொருளாதார உற்பத்தி முறையாகும். இந்த உற்பத்தி முறைதான் இவர்களின் கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளது என்ற தர்க்கரீதியான முடிவுக்கு வந்தாக வேண்டியுள்ளது. இப்படி நாம் முடிவுக்கு வரும் பொழுது கூடவே ஒரு சிக்கலும் எழுகின்றது. அது, புதிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. அவ்வாறெனில் காலநியத் தோட்டப் பொருளாதார உற்பத்தி முறையில் அம்மக்கள் தொகுதி சுடுபடுவதற்கு முன் கலாச்சாரம் எதனையும் கொண்டிருக்கவில்லையா? இதற்கான பதிலை தேடும் போதுதான் நாம் தலைப்பில் எழுப்பிய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கான பதிலை

யும் கண்டறிய முடியும். ஆகவே நாம் கலாச்சாரம் குறித்த ஒரு பொது கோட்பாட்டுக்கு வந்தாக வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையினை விளைவிக்கும். உற்பத்தி என்ற நிகழ்ச்சி இல்லையெனில் அங்கு சமூகம் என்ற கூட்டமைப்பு உருவாக முடியாது. எல்லா வித்தியாசமான உற்பத்தி முறைகளின் விளைவாகும். ஆகவே இந்த உற்பத்தி நிகழ்வின் போது ஏற்படுகின்ற உறவுகள், பழக்க வழக்கங்கள், அது தொடர்பான மனோநிலைகள் எல்லாவற்றையும் உட்கொண்டு வெளிப்படுவதுதான் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்தை கலை, இலக்கியங்கள், சடங்குமுறைகள், நடை உடை பாவனைகள் என்பவையே துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.

ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதிக்குள் உருவான சமூகங்கள் அக்குறியிட்ட சுற்றுப்புறச் சூழல்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவை தனக்கே உரித்தான மொழியைத் தனது உழைப்பு நடவடிக்கையின் போது பெறுகின்றன இவ்வாறே நிறம், உருவமைப்பு என்பனவற்றையும் நடை உடை பாவனைகளையும், மனோநிலைகளையும் பெறுகின்றன. இது இதர சமூகங்களிலிருந்து வித்தியாசப்பட்ட தனித்துவங்களை ஏற்படுத்துகின்றன. இந்த தனித்துவப் போக்குகளை ஒரு 'இனம்' (ஆரிய இனம், பிராவிட இனம்), என்ற கருத்தமைவை வெளிப்படுகின்றன,

'இனமாக உருவாகின்ற ஒரு சமூகம், தாம் கொண்டிருக்கும் தனித்துவங்களாலேயே இது

இனங்களிலிருந்து வித்தியாசப்படுகின்றன. உதாரணத்திற்கு தமிழினம் என்பது உலகத்தில் எங்கிருந்தாலும் ஒன்றுதான். இது ஒரே பூகோள சுற்றுச்சூழலில் உருவாகி, பல பூகோள சுற்றுச்சூழல்களுக்கு பிந்தைய காலத்தில்தான் பிரிந்து சென்றிருக்கின்றன. வேறு நாடுகளில் குடியேறிய, குடியேற்றப்பட்ட தமிழினத்தின் தாயகம் ஒன்றுதான். ஆகவே ஒவ்வொரு இனமும், தனக்கே உரித்தான ஒரு பொதுக் கலாச்சாரத்தை கொண்டிருக்க முடியும். ஒரே இனம் வெவ்வேறு உற்பத்தி சூழல், பூகோள சுற்றுச்சூழல்கள் (நாடுகள்) அகியவற்றிற்கு உட்பட்டுப் பிரிந்து, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் நிலையான சமூகமாக அமையும் போது சில தனித்துவமான தன்மைகளையும் பெறுகின்றன இது ஒரு வரலாற்றுக் காலக்கட்டத்தின் வெளிப்பாடாகிறது.

மலையரசி

உதாரணம் இலங்கையின் பூர்வீகத் தமிழர்களும் தமிழகத்தின் (இந்தியா) தமிழர்களும் 'ஒரே இனம்தான்'. ஆனால் தமிழினத்தை வெவ்வேறு நாட்டின் மக்கள் தொகுதிகளாக்கியது எது? வெவ்வேறு வரலாற்றுச் சூழல்கள்தான். என்றாலும் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ்ச் சமூகங்களும் ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட சமூகங்களாக முடியுமா? ஒரே தேசிய இனமாக இருக்க முடியுமா?

முடியாது. வெவ்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சமூகங்கள், அத்தந்த நாடுகளின் உற்பத்தி முறைக்கேற்ப வெவ்வேறு தனித்துவமான கலாச்சாரங்களைக் கொண்ட தனித்துவமான சமூகங்களாகத்தான் இருக்க முடியும். அவ்வாறே அத்தந்த நாடுகளின் முதலாளித்துவ சமூக உறவுகளின் வளர்ச்சிப் போக்குகளுக்கு ஏற்ப, தனித்தனி தேசிய இனங்களாகவோ, இல்லாமலோ இருக்க முடியும்.

நாம் இனி நமது கேள்விக்கு வருவோம். மலையகத் தமிழ் மக்கள் தனக்கென ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்ட சமூக உருவாக்கமல்ல என்று கூறுவது சரியானதா? இப்படிக் கூறுபவர்கள் எதனை வெளிப்படுத்துகிறார்கள்?

இலங்கையில் தமிழினம் என்பது ஒன்றேதான்; ஒரேவிதமான கலாச்சாரத்தைக் கொண்டு அமைந்துள்ள ஒரே சமூகத்தான் என அர்த்தப்படுகிறார்கள். இந்தக் கருத்தமைவு கலாச்சாரம் குறித்த தப்பிப்பிராயங்களை வெளிப்படுத்துவது பாதிப்புகளையும் மூடிமறைப்பதாகிறது.

அதே நேரத்தில் 'தேசிய இனம்' என்பதை வரையறுப்பதில் பொதுக் கலாச்சாரம், அதற்குட்பட்ட பொது மனோநிலை என்பதை வெறும் ஸ்டாலினிய வாய்ப்பாடாகக் கொண்டு போய்நிறுத்துகிறது. யதார்த்தத்தைத் திரையிட்டு மறைக்கிறது.

மறுபக்கத்தில் மலையக மக்களை அவர்களது உற்பத்திச் சூழல்களிலிருந்தும், அவர்கள் சமூக உருவாக்கமாக மாறியதற்கு காரணமாய் இருந்த வரலாற்றுச் சூழலிலிருந்தும் செய்யத் தெரிந்து இலங்கையின் பூர்வீக தமிழினத்திற்குள் பலாத்காரமாக கரைக்கப் பார்க்கிறது.

இது ஒரு போதும் முடியாது. இப்படி இந்த மலையகத் தமிழ் மக்களையும், பூர்வீகத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்து மிதித்துத் துவைத்து ஒரே தேசிய இனமாக கரைத்திருக்க வேண்டியதை வரலாற்றுக்கில் இலங்கையின் முதலாளித்துவம்தான் செய்திருக்க வேண்டும். வெவ்வேறு இனங்களை இவ்விதம் ஒன்றாக வார்த்துச் சொல்வதற்கு முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு. அது பலாத்காரத்தை பயன்படுத்தியே அதனைச் செய்கிறது. ஆனால் இலங்கையின் முதலாளித்துவ உற்பத்தி முறையானது இந்த ஒரே மொழியைப் பேசுகின்ற மக்களை வெவ்

[10-ம் பக்கம் பார்க்க]

அதன் விளைவாக கங்காணி மாரிகளிடையேயுள்ள தனிப்பட்ட குரோதங்கள், பொறாமைகள் தொழிலாளர்களிடையேயும் தலையெடுக்கும். இதனால் அடிக்கடி தொழிலாளர்கள் மத்தியில் சண்டையும் சச்சரவும் தான்.

அவசரமாய் நான் வாறேன்
அரைப்பேரு போட்டிடா
தையா"

குற்றம் கண்டு பிடித்து வேலையை நீக்கவும், பெயர் போட மறுப்பதும் அவர்களுக்குரிய அதிகாரங்கள்.

இரும்பு பாலங்களைக் கட்டினர்.

இவர்களின் அயராது உழைப்பால் 'காடு மேடாய்' மக்கள் வாழ வகையற்றுக்கிடந்த மலையகத்தின் காடும் மேடும் திருந்தி கோப்பியும் பின்னால் தேயிலையும் ரப்பரும் கொக்கோவும் வளர்ந்ததோடு புக்கை வண்டிப் பாதைகளும் மேட்டார் போக்குவரத்துக்கு பெரும் சாலைகளும் நவீன யந்திர தொழிற் சாலைகளும் தோன்றி வளர்ந்தன.

புக்கை வண்டிகளில் கூட்டங் கூட்டமாக தொழிலாளர்கள் அடைத்து ஏற்றி வரப்பட்டார்கள்.

"கோச்சியும் பாதையம்
கோணலும் மாணலும்
குறுக்கேப் பொந்துகள்
கூடாரமாம்
வீச்சு வீச்சென்று சத்தங்கள்
போடவே
வேடிக்கை என்னடி.
தோழிப் பெண்களா."

என்றுமே கோச்சு வண்டி பார்க்காதவர்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. குறுக்கே மலைகள் தடைப்பட்டு அவற்றக்கு அடியே கூடாரம் போல சுரங்கங்கள்-அதுனுள்ளே புக்கை வண்டிகள் வீச்சு வீச்சென்று சத்தமிட்டவாறு துழைந்து கோணலும் மாணலுமாக வளைந்து வளைந்துபோவதை வேடிக்கை பார்த்து செயலிழந்து கூடப் போனார்கள்.

"வேடிக்கைப் பார்க்கலாம்
தேயிலைக் காட்டிலே
விட்டு இறங்கடி.
டேசுவிலே....."

என்று அவர்களை சொல்லி சொல்லி கூட்டிப் போக வேண்டிய அளவுக்கு புதுமையாக இருந்தது.

"இடிக்கடி கருங்கல்லை
இஞ்சி நீரு பாலங்கட்ட
பாலங்கட்டி முடிஞ்சவுடன்
பட்டு வாங்கித் தருவாரு
'கல்லு வந்து விழுகுதையா
கண் குளிர்ந்த கொத்தனாரே
பொட்டலிலே கட்டிடாதே
பொன்னுசாமி மேஸ்திரியே"

ஒற்றை மரப்பாலமும் ஆடும் பாலமும் அமைத்து ஆற்றைக் கடந்தவர்களுக்கு அறுபது எழுபது அடி உயர ஆறுகளைக் கடக்க பெரிய பாலங்கள் அமைத்து நடப்பது அன்றைக்கு என்றால் புதுமைதான்.

"ஆற நீளமுள்ள
அறுபது பாலத்திலே
மாடுகட்டி ஓடாமல்-வண்டி
மாயமாய்ப் பறக்குதடி."

(தொடரும்)

[9]

பிறைப்பிற்காக தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழ் தொழிலாளர்கள் ஆணும்பெண்ணுமாக சரிநிகர் சமாமமாக நின்று உயிரையும் உடலையும் பாராது காடுகளையழித்து மேட்டு நிலங்களையும் பள்ளத்தாக்குகளையும் சம பூரிகளையும் பண்படுத்தினர். பண்படுத்திய நிலங்களில் கோப்பி பயிர் நட்பு வளர்த்தனர். கோப்பிப்பழம் பறித்தனர்.

பதப்படுத்தப்பட்ட இப்பழங்களை வெள்ளை முதலாளிகள்

'ஏத்தினார் ஆளை கோச்சி
யில் போவதற்கு
ஏழுநாள் காவல் முடிந்த
பின்பு"

முதன் முதலில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த போது கோச்சு [புக்கைவண்டிப்] பாதையுநிலை, ஒன்றும் இல்லை. தலைமன்னார் அரிப்புத் துறைகளிலிருந்த மலைநாடு

நாட்டுப்பாடல்கள் ஐரவிய இலங்கை மலையகத் தமிழர்களின்



சட்டையை நீளமாய்
தைத்துக் கொண்டார்
கத்துறார் என்னவோ
கண்டவர் போல
கண்டாக்கு என்ற
பெருங் கணக்கர்"

அரைக் 'கால் சட்டை'
அணிந்து தொப்பியும் சப்பாத்தும் அணிவார் கண்டக்டர்.
இவர் மலையேறி விட்டால் போதும் போதும் என்றாகி விடும். கத்திக் கத்தி ஏவிக் கொண்டேயிருப்பார்.

"ஐயையோ கண்டக்கய்யா
ஆதரிக்கும் குஞ்சரமே
அவதிப்பட்டு நான் வாறேன்
அரைப்பேரு போட்டிடா
தையோ
"ஐயையோ கண்டக்காய்யா
ஆதரிக்கும் குஞ்சரமே

ஐரோப்பிய நாடுகளில் விற்று கோடி கோடியாக செல்வம் திரட்டினர்.

வெள்ளை முதலாளிகளுக்கு தோட்டப்பயிர் செய்கையின் முதல் கட்டமாக செல்வத்தைத் தந்த இந்த கோப்பிச் செடிகள் ஒருவகை தோயினால் அழிந்த பின்; அந்த கோப்பியின் இடத்தை தேயிலை கைப்பற்றிக் கொண்டது. கோப்பியை விட தேயிலையின் செய்கை அதிகரித்தது. தொழிலாளர்களின் உழைப்பால் அந்த தேயிலை செடிகள் மூலம் இந்த நாட்டின் செல்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது, தொழிலாளர்களின் உழைப்பு நாட்டையும் வளம் படுத்தியது.

முதன்முதல் 1884ம் ஆண்டு முதல் வர்த்தமைப்பட்டவர்கள் முதலில் பாறைகளைத் தகர்த்து பாதைகளை அமைத்தனர்.

நோக்கி கால் நடையாக வந்தார்கள். 1884ம் ஆண்டு கொழும்பிற்கும் மன்னாருக்கும் புக்கைவண்டி போக்குவரத்து வரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னால் தான் புக்கைவண்டி மூலம் பிரயாணம் செய்து மலைநாட்டை அடைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போக்குவரத்து வசதிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளையில் தொழிலாளர்களுக்கான சட்டங்களும் உருவாகத் தொடங்கின. மன்னாருக்கு வந்தவுடன் நோய் தடுப்பிற்காக அங்கு அமைக்கப்பட்ட (குவாரண்ட்) கேம்புகளில் ஒரு வாரம் போல் தடுத்து வைக்கப்பட்டனர். அகல் பின்னரே புக்கை வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

"சிக்குப்புக்கு நீலக்கிரி
தொப்பித் தோட்டம்
நாங்க வக்த கப்பலிலே
மிச்சம் (ஜனக்) கூட்டம்"



THE BETRAYAL OF INDIAN TAMILS IN SRI LANKA

ஆசிரியர் :
ஆர். ஆர். சிவலிங்கம்
வெளியீடு :
ஐலண்ட் டிரஸ்ட்
திருச்சி-1

இலங்கை மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத் தக்கதாக விளங்கி வரும் ஆர். ஆர். சிவலிங்கம் அவர்களின் மலையக மக்கள் பற்றிய கட்டுரையும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் "Hunane Rights Violation in Sri Lanka" குறித்த பேச்சும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரையில் மலையக மக்களின் வரலாறும், அவர்கள் அங்கு வாழ்ந்த விதமும், அவர்களது உரிமை இழப்பும் மற்றும் குடியரிமைப் பிரச்சனை, இலங்கை இந்திய ஒப்பந்தம், நாடு கடத்தல், 83 கலவரத்தில் மலையகத்தில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அவர்களின் அவர்களின் எதிர்காலம் குறித்து விளக்குகிறது.

இலங்கை மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருக்கும் கிருஷ்ணய்யர் '83 ஜூலை கலவரம் குறித்து ஐலண்ட் டிரஸ்ட்ரால் நடத்தப் பெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சே இது.

இப்பேச்சில் மனித உரிமைகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு அடக்கு முறை முதலானவை குறித்தும் கருத்துகள் இடம்பெற்றுள்ளதோடு, தமிழ் மக்கள்

பாது காப்பு, உத்தரவாதம் மற்றும் ஜனநாயகம் குறித்தும் கருத்துகள் தெரிவித்துள்ளார்.

நமக்கென்றொரு பூமி

(சிறுகதை)

ஆசிரியர் :
மாத்தளை சோமு

வெளியீடு
மீனாட்சி புத்தக நிலையம்
60, மேலக் கோபுரத் தெரு,
மதுரை-1.

ரூபா 8.75,

இலங்கை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் பல கலை, இலக்கியப் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இருந்தும் இவர்களது படைப்புகள் எழுத்து வடிவில், நூல் உருவில் மிக அரிதாகவே வெளிவந்திருக்கின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்ததுள்ள நூல் தான் "நமக்கென்றொரு பூமி" இதன் ஆசிரியர் இலங்கை மலையக எழுத்தாளர் மாத்தளை சோமு.

பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. அவர்களது வாழ்க்கை அவலங்களை, தொழிற்சாலை யிலுள்ள பிரச்சனைகளை, அவர்களை அடக்கி ஆளும் அதிகார

வர்க்கங்களை, இன ஒடுக்கலை பின்னணியாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளன.

மலையக மக்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அவர்களது பிரச்சனைகளை ஓரளவிற்கு புரிந்து கொள்ள உதவும் நூலாகும்.

அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்

(நாவல்)

ஆசிரியர் :
மாத்தளை சோமு

வெளியீடு :
நர்மதா பதிப்பகம்,
10, சோமசுந்தரம் தெரு,
தி.நகர், சென்னை-17.

மாத்தளை சோமுவின் மற்றொரு நூல் 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்?'

இதுவொரு நாவல் சிரீலங்காவில் கலுக்ககைப் பகுதியில் மாணிக்கக்கற்களை வெட்டியெடுத்து பிழைப்பு நடத்துவோரை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு படைப்பாகும்.

விடை மிகுந்த பொருளாக மாணிக்கக்கல் விளங்குகிறது; ஒளி மிளிரும் இக்கற்களை வாங்கி சேர்ப்பவர்கள்—நகைகளில் பொழுத்தி ஆணிகிறவர்கள் எத்தனை பேர்? ஆனால் யாருக்கேனும் தெரியுமா ஒளிரும் இக்கற்களை பூரிக்கடியிலிருந்து அகழ்ந்தெடுத்து கொடுக்கும் மனிதர்கள் ஒளி வீசாத—இருண்ட வாழ்க்கையைப்பற்றி?

நாயகம் திருநிய எழுத்தாளர்கள் கவனத்துக்கு.....

இதுவரை, இலங்கை மலைநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார காரணமாக வெளியிடப்பட முடியாமல் புதைந்து கிடக்கின்றன. இத்தகைய கலை, இலக்கிய செல்வாதாரங்களை வெளிக் கொண்டு வரவும், பிற மொழிகளில் அறிமுகப்படுத்தவும் மலையக எழுத்தாளர் வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட நோக்கங்களுக்காக இந்தியா திரும்பியுள்ள சகல எழுத்தாளர்களும் கவிஞர்களும் விமர்சகர்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு உடன் தொடர்பு கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

அரு. சீவானந்தன்

படைச்சேரி கிராமம்,
சேரன் கோடு அஞ்சல்
கூடலூர் வட்டம்
நீலகிரி மாவட்டம்-643263

அந்த மனிதர்களின் இன்பதுன்பங்களையும், ஆபாசங்களையும் கவனங்களையும் எண்ணங்களையும், ஏக்கங்களையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.

பிழைப்பு நடத்தும் மனிதர்கள் வெல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கையாக இருக்கிறது. அப்படிப்பட்ட தனித்தமான வாழ்க்கையை சித்தரிக்கும் நவீனங்களை குறிப்பிட்ட சிலர் புனைந்திருக்கிறார்கள். மாத்தளை சோமு அப்படிப்பட்ட தனித்தமான வாழ்க்கையை—சிரீலங்காவில் மாணிக்கக்கல் தோண்டி எடுக்கும் மனிதர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்நாவலை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 0

(8-ம் பக்கத் தொடர்ச்சி)

வேறு கலாச்சாரங்களைக் கொண்ட, தேசிய இனங்களாக மாற்றுவதில் தான் வரலாற்று கருவியாகச் செயல்பட்டுள்ளது.

இரண்டு சமூகங்களினதும், சமூகச் சக்தியான தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தன்னை உருவாக்கிக் கொள்ளும் இயக்கப் போக்கு என்ற இனி வரப்போகும் புதிய வரலாற்றுச் சூழலில் தான் நம்மை ஒரே தேசிய இனமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த இயக்கப் போக்கு சிங்கள இனப் பாட்டாளி வர்க்கத்தையும் தன்னுள், இணைக்கும் போது இலங்கையின் தேசிய சுவர்கள் தகர்த்தெறியப்படும். தேசிய இனச்சிக்கல் முடிவுக்கு வரும்.

நாம் நமது தர்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். ஒரே மொழியைப் பேசுகின்ற மக்கள் தொகுதி, வெவ்வேறு சமூக உருவாக்கங்களாக மாறும் பட்சத்தில், அது தனக்கே உரித்தான தனித்துவமான கலாச்சாரங்களைக் கொண்டிருக்க முடியும். உற்பத்திமுறை, வரலாற்றுச் சூழல் என்ற இரு காரணிகளும் இதனை தோற்றுவிக்கிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் நின்று பார்க்கும் பொழுது மலையகத் தமிழ் மக்கள் தனக்கே உரித்தான தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்ட சமூக உருவாக்கமே என்று கூற முடியும். (தொடரும்)

GOVERNMENT OF TAMILNADU DIRECTOR OF REHABILITATION

Applications will be received by the Director of Rehabilitation, Ezhilagam, Chempauk, Madras-5 from repatriates from Burma, Sri Lanka [covered by Indo-Ceylon Agreement, 1964], Uganda, Vietnam, Zaire and new migrants from erstwhile East Pakistan and who are settled in Tamil Nadu, desiring admission against the vacancies that may be reserved by the Government of India for repatriates in certain Engineering Colleges/Technical Institutions in India for the academic Year 1985-86 on or before 21-5-85 furnishing the following particulars.

- I. Name
- II. Father's Name
- III. Postal address
- IV. Date of birth:
- V. Educational qualification
- VI. Subjects taken
- VII. Total marks allotted and obtained in:
 - Physics
 - Chemistry
 - Mathematics
 - Biology [Botany/Zoology]
 - [for candidates apply for B. pharm]
- VIII. Preference for the branch of engineering and the college/institute in which admission is sought (choice of the candidate in this regard will be kept in view as far as possible if the candidates is selected for admission.
- IX. Category of repatriate migrant

Signature of the applicant

A repatriate from Burma, Sri Lanka (covered by the Indo-CEYLON agreement 1964) Vietnam, Uganda, Zaire who arrived in India in advance of his family and is in possession of the certificate issued by the Embassy of India, Rangoon, Burma /first secretary (rehabilitation), Assistant High Commissioner of India in Sri Lanka or the Embassies in other nations referred to above may also be considered for admission.

The candidates are requested to furnish an attested true copy of the Migration certificate etc., from the appropriate authority testifying about his/her bonafides as a new migrant/repatriate along with attested true copies of the pre-University Higher Secondary/I.Sc. Certificates and mark sheets etc.,

Repatriates who are now appearing for the Higher Secondary may also send their application before last date and follow it up with intimation of results and mark list within a week from the date of publication of results.

The application for allotment of seat against reserved vacancies does not confer any right or claim for admission which depends on the continuances of scheme regarding reservation of seats, number of seats available/merits or the application among the eligible candidates etc., Repatriates are not also precluded from applying to the Institutions direct (in prescribed forms) against non-reserved seats,

Director of Rehabilitation

இதோ உங்களுக்கோர் தகவல்:

கனரக போக்குவரத்து ஊர்தி ஓட்டுநருக்கான பயிற்சி

கனரக போக்குவரத்து ஊர்தி ஓட்டுநருக்கான பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செங்கை மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலுள்ள சாலைப் போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

தாயகம் திரும்பியோர்களும் இந்த பயிற்சியில் சேரலாம்.

இப்பயிற்சிக்கான முழுவிபரங்களையும், மாதிரி விண்ணப்பப் படிவம் முதலானவைகளையும் 17-4-85 தமிழ் தினசரிகள் வெளிவந்துள்ள விளம்பரத்தின் மூலம் அறியலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 15-5-85.

குடிசைமாற்று...

[முதல் பக்கத் தொடர்ச்சி]

பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதியிருந்தன.

தொடர்ந்து தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி எடுத்த நடவடிக்கையின் பயனாக இந்த தச்சலுகை கிடைத்துள்ளது.

இந்த வீடுகளை எப்படி பெறுவது?

இந்தத் தகுதிகளில் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டி முடித்ததும் பொதுமக்கள் மத்தியிலிருந்து விண்ணப்பம் கோரி பத்திரிகைகளில் விண்ணப்பம் செய்யும், விண்ணப்பம் செய்ததும், உரிய விண்ணப்பப் பாரத்தை வாரியத்தின் அலுவலகத்தில் பெற்று அதன் மூலம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கவேண்டும், வீடுகிடைத்ததும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீட்டுக்கடன் குறித்து உரிய மனு செய்து கொள்வதோடு இது குறித்து வீட்டுக்கடன் வழங்கும் மறுவாழ்வுத்துறைக்கும் விண்ணப்பித்துக் கொண்டும் உரிய நடவடிக்கை எடுத்தால் மறுவாழ்வுத்துறை அந்த கடனைக் குடிசைமாற்று வாரியத்திற்கு நேரடியாகவே செலுத்தி விடும்.

தாயகம் திரும்பியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பத்துசதவீத சலுகையின் கீழ் தாயகம் திரும்பியோர் வீடு பெறலாம். இந்த சலுகையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று குடிபெயர்ந்தோர் மேம்பாட்டுக் கான சமூக நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. 0

கர்னாடக...

[4-ம் பக்கத் தொடர்ச்சி]

தொழமை சங்கங்களான ஜெனரல் எம்போயிஸ் யூனியன், தக்சின கன்டாடர்பர் பிளான் டேசன், ஜெனரல் தொழிலாளர் காங்கிரஸ் (இரண்டும் I.N.T.U.C. சார்புடையது) கர்னாடக ராஜ்ய செமிக்க சங்கம் [BMS] தோட்ட கெலசகார சங்கம் (CITU) ஆகியவைகளின் ஆதரவை நாடியதற்கிணங்க ஆதரவு தர முன் வந்துள்ளது. அத்துடன் தங்களது கோரிக்கைகளையும் முன் வைத்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இதனால் சகல வேலைகளும் அதாவது பீல்ட், ஆபீஸ் தொழிற்சாலைகளில் வேலைகள் அனைத்தும் நடைபெறாது ஸ்தம்பித்து விட்டது. 0

Editor & Publisher : T. S. RAJU, Gangaianman kovil Street, Madras-600 094. Printer : L.S. Srinivasan at Jai Kalidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24.

Makkal Maruvazhuvoo is collaborating with 'ISLAND TRUST' in order to reach the repatriates and refugees effectively.

தாயகம் திரும்பியோரின்
வழிகாட்டி

மக்கள்
ஒலி வாழ்வு

தொடர்பு கொள்ள முகவரி :

1. தெற்கு கங்கையம்மன் கோயில் 2வது தெரு,
சென்னை - 600 094.

தாயகம் திரும்பியோர் கூட்டுறவு நிதி மற்றும் வளர்ச்சி வங்கி

[வரையறுக்கப்பட்டது]

144, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் வீளக்கு, சென்னை-6

மறுவாழ்வுத் துறை இயக்குநர் அவர்களால் 14-4-85 அன்று பத்திரிக்கைகளின் மூலமாக தாயகம் திரும்பியோரின் பிள்ளைகள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது பற்றிய விளம்பரம் கீழே கொடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மனுக்களை இயக்குநருக்கு அனுப்பி விட்டு வங்கிக்கு கடிதம் மூலம் தெரியப் படுத்தினால், அவர்களின் மனுக்கள் மீது வங்கியின் சிபாரிசுகள் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாக இயக்குனர்,

தாயகம் திரும்பியோர் வங்கி
சென்னை-6.

மருத்துவம் / பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம்

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பித் தமிழ் நாட்டில் குடியேறியிருக்கும் தகுதி வாய்ந்தவர் நபர்களிடமிருந்து மருத்துவ மற்றும் பொறியியல் (M.B.B.S., B.D.S.) படிப்புக்கான இட ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் மறுவாழ்வு இயக்குநர், (எழிலகம் சேப்பாக்கம் சென்னை-5) அவர்களால் தேரிலை தபால் மூலமாகவோ 6-5-85 வரை ஏற்றுக் கொள்ளப்படும். 1985-86க்கான கல்வியாண்டில், பர்மா, இலங்கையிலிருந்து (1964 இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ்) தாயகம் திரும்பியவர்கள், வியட்நாம், உகண்டா, சைரே ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களில் கடந்த 5 வருடங்களுக்குள் குடியேறியவர்கள் மாத்திரம் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் விண்ணப் பித்துக் கொள்ள தகுதியுடையவர்கள்.

பர்மா, இலங்கை, வியட்நாம், உகண்டா, சைரே ஆகிய நாடுகளிலிருந்து இதுவரை வந்து சேர்ந்திருப்பவர்களும், குடும்பத்தினருக்கு முன்னதாக வர உத்தேசித்திருப்பவர்கள், பர்மா, ரங்கூனிலுள்ள தூதுவர், இலங்கை கண்டியிலுள்ள துணை தூதுவரக, (மறுவாழ்வு) முதல் செயலாளர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேல் குறித்த நாடுகளில்லாத மற்ற நாடுகளின் தூதரகச் சான்றிதழ் வைத்திருப்பவர்களின் இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்படும்.

[I] M. B. B. S. / B. D. S. படிப்பு :

மருத்துவ முன்படிப்பு (Pre Medical), இன்டர் மீடியல் சையன்ஸ் (மருத்துவ பிரிவு) தேர்வில் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் 50%க்கும் குறையாமல் இருக்க வேண்டும் அல்லது ஆங்கிலம், பௌதீகம், ரசாயனம், உயிரியல் முதலான கட்டாயப்பாடங்கள் கொண்ட சமமான தேர்வொன்றில் தேர்வியிருக்க வேண்டும்

[II] விண்ணப்பப் படிவத்தில் காட்டப்பட்டிருக்கும் அனைத்து தஸ்தாவேஜைக்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை சென்னையிலுள்ள மறுவாழ்வு இயக்குநர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேல்நிலைப் பாடத்திட்ட தேர்வுகளில் எழுதுபவர்களும் குறிப்பிட்ட தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம். அதைத்தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்திற்குள் தேர்வில் பெற்ற பெறுபெறுகளுக்கும், பெற்றுள்ள மதிப்பெண்களையும் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பம் ஒதுக்கீட்டியுள்ள இடங்களுக்கு மட்டுமே. தவிர சேர்ப்பித்துக்கொள்வதற்கான எந்த உரிமையோ, முறையீடு செய்யவோ இடமில்லை. ஒதுக்கப்பட்டுள்ள இடம், இடத்தின் எண்ணிக்கை, தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரரின் யோக்கியம், தகுதி, பொறுத்ததாகும். தாயகம் திரும்பியோர் நேரடியாக சம்பந்தப்பட்டகல்வி நிறுவனங்களுக்கு (குறிப்பிட்ட படிவத்தில்) ஒதுக்கீட்டல்லாத இடங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்வதற்கு தடையேதும் இல்லை.

மேலும் விவரங்கள் 11-ம் பக்கம் இடம் பெற்றுள்ளன.